

ரூபாவின் பெறுமானத் தேய்வு தொடர்பில் தவறாக வழிநடத்துகின்ற செய்தித்தாள் கட்டுரைகளுக்கு மத்திய வங்கியின் பதிலிறுப்பு


இலங்கை மத்திய வங்கி, 2018 ஒத்தோபர் 08 மற்றும் 09ஆம் திகதிய செய்தித்தாள்கள் பலவற்றில் வெளிவந்த “ரூபாவின் பெறுமானத் தேய்வினை கையாள இயலாமல் இருப்பதன் மூலம் அரசாங்கமும் மத்திய வங்கியும் மிக முக்கியமான சட்ட ரீதியான கடமைகளை கைவிட்டிருக்கின்றன”. என்ற தலைப்பில் வெளியான கட்டுரை தொடர்பில் பின்வரும் அறிக்கையினை வெளியிட விரும்புகின்றது.

இலங்கையின் உற்பத்தித் திறன் மிக்க மூலவளங்களின் அபிவிருத்தியை ஊக்குவித்து மேம்படுத்தும் நோக்குடன், இலங்கை மத்திய வங்கி நாணயவிதிச் சட்டத்தினால் அதிகாரமளிக்கப்பட்ட நடவடிக்கையின் மூலம் சாத்தியமான விதத்தில் அ) பொருளாதார மற்றும் விலை உறுதிப்பாடு மற்றும் ஆ) நிதியியல் முறைமை உறுதிப்பாடு என்பனவற்றினை சாத்தியமானவிற்குப் பாதுகாத்துக்கொள்ளும் பொறுப்பு சட்ட ரீதியாக மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அதிர்வுகளுக்கு நிதியியல் முறைமை தாக்குப்பிடிப்பதன் மூலம் நிதியியல் முறைமையின் உறுதிப்பாடு அடையாளங்காணப்படுகின்ற வேளையில், விலை உறுதிப்பாடானது, பொதுவாக, தாழ்ந்ததும் உறுதியான பணவீக்கமொன்றாக வரைவிலக்கணம் செய்யப்படுகின்றது. இது உயர்ந்ததும் நீடித்துநிலைத்திருக்கக்கூடியதுமான பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் பொருளாதார நிலைமைகளுக்கு வழிவகுக்கின்றது.

பணவீக்கம் தொடர்பான வரலாற்று ரீதியான தரவுகள், கடந்த காலத்தின் குறிப்பிட்ட சில காலங்களைப் போலன்றி பெரும்பாலும் 10 ஆண்டு காலப்பகுதியில் பணவீக்கம் ஒற்றை இலக்க மட்டத்தில் தொடர்ச்சியாக பேணப்பட்டிருப்பதானது கடந்தகாலத்தில் விலை உறுதிப்பாட்டினை பேணுகின்ற மத்திய வங்கியின் சட்ட ரீதியான பொறுப்புக்களை அது மிக வெற்றிகரமாக மேற்கொண்டு வந்தமையினை எடுத்துக்காட்டுவதாகவிருக்கின்றது. இது பொருளாதாரத்தில் காணப்படும் நிச்சயமற்ற தன்மைகளைக் குறைத்து எதிர்காலத்தில் உயர்ந்த பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிக்கக்கூடியதாகவிருக்குமென எதிர்பார்க்கப்படுகின்ற வேளையில், இலங்கையின் நாணயக் கொள்கைக் கட்டமைப்பாக நெகிழ்ச்சித்தன்மைவாய்ந்த பணவீக்க இலக்கிடலை அறிமுகப்படுத்தும் தற்போதைய முயற்சிகள் நீடித்த நிலையான

அடிப்படையொன்றின் மீது பணவீக்கத்தினை நடுத்தர ஒற்றை இலக்க மட்டங்களில் பேணுவதற்கு இலங்கை மத்திய வங்கியை இயலுமைப்படுத்தும்.

வரைபடம் 1




மூலம்: தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் மற்றும் இலங்கை மத்திய வங்கி

செலாவணி வீதம் மற்றும் ஒதுக்கு முகாமைத்துவம் தொடர்பில் மத்திய வங்கி பேரண்டப் பொருளாதார நோக்கில் தொழிற்படுவதுடன் இது தொடர்பில் வங்கியின் பரிசீலனைகள் இறக்குமதி செய்யப்பட்ட பணவீக்கம், நாணயத்தின் வெளிநாட்டுப் போட்டித்தன்மை, உலகளாவிய பொருளாதாரத்தின் அபிவிருத்தி மற்றும் மத்திய வங்கி, அரசாங்கம், வங்கித்தொழில் நிறுவனங்கள் மற்றும் இலங்கையிலுள்ள ஏனைய ஆட்களின் கடப்பாடுகளைப் பூர்த்திசெய்யும் விதத்தில் போதுமான பன்னாட்டு ஒதுக்குகளை பேணுதல் என்பனவற்றினூடாக உள்நாட்டு விலை உறுதிபாட்டின் மீது சாத்தியமான தாக்கத்தை செலுத்துவதனை உள்ளடக்கியிருக்கின்றன.

நாணயவிதிச் சட்டத்தின் 65 ஆவது பிரிவானது, இலங்கையின் செலாவணி ஒழுங்குகள் நாட்டின் அடிப்படைப் போக்குகளுடன் இணைந்து செல்லுவனவாக இருக்கவேண்டுமென்பதனை அடையாளப்படுத்துகின்றது. மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக இலங்கை ஏற்றுமதி வருவாய்களின் அசைவுகளும் மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக வெளிநாட்டு நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறையும் நாட்டின் அடிப்படைப் பொருளாதாரப் போக்குகளிலிருந்து தோன்றுகின்ற செலாவணி வீதத்தின் மீது அழுத்தத்தைக் கொண்டிருக்குமென்பதனையும் அத்தகைய சாதகமற்ற

போக்குகளைக் கட்டுப்படுத்துவதற்கு வரலாறு முழுவதிலும் சிறிதளவு முயற்சிகளே காணப்பட்டன என்பதனையும் காட்டுகின்றன.

வரைபடம் 2



கடந்தகாலத்தில், இலங்கை மத்திய வங்கி செலாவணி வீதங்களை சமனிலைப்படுத்துவதற்கும் அதேபோன்று ஒதுக்குகளைக் கட்டியெழுப்புவதற்குமாக வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் தலையிட்டிருக்கின்றது. உதாரணமாக, 2009இல் உள்நாட்டு மோதல்கள் முடிவடைந்ததைத் தொடர்ந்து காணப்பட்ட சாதகமான முதலீட்டாளர்கள் மனோபாவத்தின் காரணமாக மத்திய வங்கி சந்தையிலிருந்து மொத்த அடிப்படையில் ஐ.அ.டொலர் 3,122 மில்லியன்களை ஈர்த்துக்கொள்ளக்கூடியதாக இருந்த வேளையில் 2017இல் மத்திய வங்கி ஐ.அ.டொலர் 2,214 மில்லியனைக் கொள்வனவு செய்தது. மாறாக, 2011, 2012, 2015 மற்றும் 2016ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் மத்திய வங்கி மொத்த அடிப்படையில், முறையே ஐ.அ.டொலர் 3,184 மில்லியன், ஐ.அ.டொலர் 1,797 மில்லியன், ஐ.அ.டொலர் 3,429 மில்லியன் மற்றும் ஐ.அ.டொலர் 1,900 மில்லியன்களை நிரம்பல் செய்தது. இத்தகைய தலையீடுகளுக்கு மத்தியிலும் ரூபா 2012இல் 10.4 சதவீதத்தினாலும் 2015இல் 9.0 சதவீதத்தினாலும் தேய்வடைந்தது. (அட்டவணை 1)

அட்டவணை 1

செலாவணிவீத அசைவுகளும் மத்திய வங்கியின் தலையீடும்

அண்டு	ரூபா பெறுமானத் தேய்வு (-) / உயர்வு(+) (%)	மத்திய வங்கித் தலையீடு (ஐ.அ.டொலர். மில்.)		
		நிரம்பல்	ஈர்ப்பு	தேறிய ஈர்ப்பு
2005	2.4	464	290	-174
2006	-5.2	791	307	-484
2007	-0.9	716	593	-123
2008	-3.9	1,532	656	-876
2009	-1.1	830	3,122	2,292
2010	3.1	820	753	-67
2011	-2.6	3,184	343	-2,840
2012	-10.4	1,797	631	-1,166
2013	-2.7	703	1,139	436
2014	-0.2	862	1,407	545
2015	-9.0	3,429	179	-3,250
2016	-3.8	1,900	1,132	-768
2017	-2.0	550	2,214	1,664
2018- செத்-30 வரை	-9.7	732	547	-185

மூலம்: இலங்கை மத்திய வங்கி

எனினும், மத்திய வங்கி, அதன் அலுவல்சார் பன்னாட்டு ஒதுக்குகளிலிருந்து வெளிநாட்டு செலாவணியினை நிரம்பல் செய்வதன் மூலம் செலாவணி வீதத்தினைச் செயற்கை முறையில் பெருமளவிற்கு சமனிலைப்படுத்திக் கொள்வதற்கு முயற்சிப்பது இலங்கையின் பேரண்டப் பொருளாதார நிலைமைகளையும் நடுத்தரகால சுபீட்சங்களையும் மோசமாக்க மட்டுமே உதவுமென்பதனையும் அதிகளவிற்கு உணர்ந்திருக்கின்றது. தலையீடுகளினூடாக செலாவணி வீதத்தினை தூக்கி நிறுத்துவது இறக்குமதிகளை செயற்கை ரீதியாக மலிவாக்கி வர்த்தகப் பற்றாக்குறை தொடர்ந்தும் விரிவடைவதற்கு உதவும் என்பதுடன் நாடு வெளிநாட்டு அதிர்வுகளினால் பாதிக்கப்படும் தன்மைக்கும் இட்டுச்செல்லும். மேலும், அத்தகைய தலையீடுகளின் காரணமாக இழக்கப்படும் ஒதுக்குகளை நாட்டிற்கான பன்னாட்டு முறிகளை

வழங்குவது உள்ளிட்ட வர்த்தக கடன்பாடுகள் மூலமே பெரும்பாலும் நிரப்பவேண்டி இருக்கும். இதன் விளைவாக, வெளிநாட்டுப் படுகடன் இருப்பிலுள்ள சலுகையல்லாக் கடன்பாடுகளின் பங்கு 2000ஆம் ஆண்டில் 1.3 சதவீதத்திலிருந்து 2014இல் 52.1 சதவீதத்திற்கும் 2017இல் 54.8 சதவீதத்திற்கும் அதிகரித்திருக்கிறது.


அட்டவணை 2

நாட்டிற்கான பன்னாட்டு முறிகளின் வழங்கல்கள்

காலம்	தொகை (ஐ.அ.டொலர்.)	காலப்பகுதி	விளைவு	முதிர்ச்சி
2007-ஒத்-24	500 மில்.	5 ஆண்டுகள்	8.250%	2012-ஒத்-24
2009-ஒத்-22	500 மில்.	5 ஆண்டுகள்	7.400%	2015-சன-22
2010-ஒத்-04	1,000 மில்.	10 ஆண்டுகள்	6.250%	2020-ஒத்-04
2011-யூலை-27	1,000 மில்.	10 ஆண்டுகள்	6.250%	2021-யூலை-27
2012-யூலை-25	1,000 மில்.	10 ஆண்டுகள்	5.875%	2022-யூலை-25
2014-சன-14	1,000 மில்.	5 ஆண்டுகள்	6.000%	2019-சன-14
2014-ஏப்-11	500 மில்.	5 ஆண்டுகள்	5.125%	2019-ஏப்-11
2015-யூன்-03	650 மில்.	10 ஆண்டுகள்	6.125%	2025-யூன்-03
2015-நவெ-03	1,500 மில்.	10 ஆண்டுகள்	6.850%	2025-நவெ-03
2016-யூலை-18	500 மில்.	5.5 ஆண்டுகள்	5.750%	2022-சன-18
2016-யூலை-18	1,000 மில்.	10 ஆண்டுகள்	6.825%	2026-யூலை-18
2017-மே-11	1,500 மில்.	10 ஆண்டுகள்	6.200%	2027-மே-11
2018-ஏப்-18	1,250 மில்.	5 ஆண்டுகள்	5.750%	2023-ஏப்-18
2018-ஏப்-18	1,250 மில்.	10 ஆண்டுகள்	6.750%	2028-ஏப்-18

மூலம்: இலங்கை மத்திய வங்கி

வரைபடம் 3



மேலும், உலகளாவிய ரீதியில் காணப்பட்ட தாழ்ந்த பணவீக்க குழலிலிருந்தான நன்மைகளைப் பெற்றுக்கொள்ளும் விதத்தில் 2009 - 2013 காலப்பகுதியில் அரசாங்க பிணையங்கள் சந்தைக்கு ஐ.அ.டொலர் 3,375 மில்லியன் கொண்ட தேறிய வெளிநாட்டு முதலீட்டு உட்பாய்ச்சலை இலங்கை பெற்றுக்கொண்டதுடன், இவ்வுட்பாய்ச்சலின் கணிசமான பங்கு அலுவல்சார் பன்னாட்டு ஒதுக்குகளுக்குள்ளும் ஈர்த்துக்கொள்ளப்பட்டது.

அட்டவணை 3

ஆண்டு	அரசு பிணையங்கள் சந்தைக்குள் சென்ற/ அதிலிருந்து வெளியேறிய வெளிநாட்டுப் பாய்ச்சல்கள் (ஐ.அ.டொலர்.மில்.)		
	உட்பாய்ச்சல்	வெளிப்பாய்ச்சல்	தேறிய உட்பாய்ச்சல்
2005	-	-	-
2006	-	-	-
2007	469	97	372
2008	509	719	-210
2009	1,791	446	1,345
2010	1,178	711	467
2011	1,148	920	227
2012	2,236	1,393	843
2013	2,434	1,941	493
2014	1,775	1,889	-113
2015	1,211	2,304	-1,093
2016	1,238	1,562	-324
2017	1,667	1,226	441
30-செத்-18	681	1,149	-468


மூலம்: இலங்கை மத்திய வங்கி

நாட்டிற்கான பன்னாட்டு முறிகளின் வழங்கல் உட்பட, அதிகரித்த வெளிநாட்டு நாணயக் கடன்பாடுகளுக்கு நிகரான விதத்தில் அரசாங்கத்தின் வருடாந்த வெளிநாட்டு நாணயப் படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகளும் இக்காலப்பகுதியில் கணிசமானளவிற்கு அதிகரித்திருக்கின்றன. இதுவும் வெளிநாட்டு ஒதுக்கு முகாமைத்துவம் தொடர்பில் மத்திய வங்கியின் தீர்மானங்களை நிர்ணயிக்கின்ற முக்கிய பரிசீலனைகளிலொன்றாகவும் மத்திய வங்கி முன்னர் எப்பொழுதுமில்லாத விதத்தில் உயர்ந்த ஒதுக்கு மட்டங்களைப் பேணுவதன் மூலம் உயர்ந்த ஒதுக்குகளை பேணுவதற்கு முயற்சிப்பதற்கான காரணமாகவும் காணப்படுகிறது.

அதேநேரம், மொத்த அலுவல்சார் ஒதுக்குகளின் தொகையானது நாளாந்த அடிப்படையில் முக்கியமாக அரசு மற்றும் மத்திய வங்கியின் கொடுக்கல்வாங்கல்களின் அடிப்படையில் வேறுபடுகின்றது என்பதனை கவனித்தல் வேண்டும் (வரைபடம் 4). 2018 செத்தெம்பர் இறுதியில் அலுவல்சார் ஒதுக்குகள் ஐ.அ.டொலர் 7.2 பில்லியனுக்கு வீழ்ச்சியடைந்ததாக அறிவிக்கப்பட்டிருப்பது தற்காலிகமானதொன்றாகக் கருதப்படுவதுடன் ஒதுக்குகள் எதிர்காலத்தில் எதிர்பார்க்கப்படும் பெறுகைகளின் காரணமாக அதிகரிக்குமென எறிவுசெய்யப்பட்டிருக்கின்றது.

எனினும், 2011/12 அல்லது 2015ஆம் ஆண்டுகளைப் போன்று மத்திய வங்கி வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் தலையிட்டு பெருமளவு வெளிநாட்டுச் செலாவணியினை நிரம்பல் செய்திருக்குமாயின் 2018 இறுதியில் அலுவல்சார் ஒதுக்குகள் மிகைக்குறைந்த மட்டத்தில் இருந்திருக்கும். இது முதலீட்டாளர்களுக்கு கடுமையான கரிசனைகளை தோற்றுவித்திருக்கக்கூடும். ஆகவே, நாணய அழுத்தத்தினைக் கொண்ட அண்மைய காலப்பகுதியில் மத்திய வங்கியினால் பின்பற்றப்பட்ட செலாவணி வீதம் மற்றும் ஒதுக்கு முகாமைத்துவ உபாயமானது பொருளாதார மற்றும் விலை உறுதிப்பாட்டினைப் பேணுகின்ற குறிக்கோளுடன் இசைந்து செல்லும் ஒன்றாகக் காணப்படுகின்றது. இறக்குமதிகளை நிதியிடுவதற்கு உள்நாட்டுச் சந்தையில் மத்திய வங்கியினால் வெளிநாட்டுச் செலாவணிகள் விற்பனை செய்யப்பட்டதன் மூலமாக ஒதுக்குகள் வீழ்ச்சியடைவதற்கு கடந்தகாலத்தில் அனுமதிக்கப்பட்டமை போலன்றி, ஒதுக்குகளின் கீழ்நோக்கிய அசைவுகள் தற்பொழுது முதிர்ச்சியடைந்த வர்த்தகப் படுகன் கடப்பாடுகளை தீர்ப்பளவு செய்தல் மற்றும் பூர்த்திசெய்தல் என்பன உள்ளிட்ட அரசாங்கத்தின் படுகன் பணித் தேவைப்பாடுகளை பூர்த்திசெய்தல் என்பவற்றுடன் நெருக்கமாக தொடர்புபட்டிருக்கின்றன. இதுவே மத்திய வங்கியின் சட்ட ரீதியான கடமையாகும். இது ஒதுக்கு முகாமைத்துவத்தினை கடந்த காலத்திலும் பார்க்க கூடியளவிற்கு முன்மதியுடன் அணுகுவதனை அவசியமாக்கியிருக்கின்றது.


வரைபடம் 4



மூலம்: இலங்கை மத்திய வங்கி


மேலும், முக்கிய பொருளாதாரங்களினால் கணியம்சார் அளவுகள் தளர்த்தப்பட்டமையினைத் தொடர்ந்து, தோற்றம் பெற்றுவரும் சந்தைகளுக்கும் அபிவிருத்தியடைந்துவரும் பொருளாதாரங்களுக்கும் சாதகமாகவிருந்த உலகளாவிய சந்தை நிலைமைகள் அண்மைய காலப்பகுதியில் மாற்றமடைந்திருக்கின்றன. வரைபடங்கள் 5அ மற்றும் 5ஆ இல் காட்டப்பட்டவாறு தோற்றம்பெற்று வருகின்ற சந்தை முறி மற்றும் பங்குரிமை மூலதனப் பாய்ச்சல்கள் குறிப்பிடத்தக்களவிற்கு மெதுவடைந்திருக்கின்றன. வரைபடம் 6 உலகளாவிய வட்டி வீதங்களில் ஏற்பட்ட அண்மைய உயர்வினைக் காட்டுகின்றது. இது, 2009 இற்குப் பின்னரான காலப்பகுதியில் உலகளாவிய நிதியியல் சந்தைகளை மலிவாகவும் உடனடியாகவும் அணுகக்கூடியதாகவிருந்த தோற்றம்பெற்று வருகின்ற சந்தைப் பொருளாதாரங்களுக்கு குறிப்பிடத்தக்களவிற்கு சாதகமற்ற அபிவிருத்தியொன்றே ஆகும்.

வரைபடம் 5அ மற்றும் 5ஆ




மூலம்: ப.நா.நி உலகளாவிய சந்தைகள் கண்காணிப்பு

வரைபடம் 6



உலகளாவிய சந்தை நிலைமைகளில் ஏற்பட்டுவரும் சந்தை மாற்றங்களின் விளைவாக தோற்றம்பெற்றுவரும் சந்தைப் பொருளாதாரங்கள், குறிப்பாக பற்றாக்குறையான நாணயக் கணக்கு நிலைமைகளைக் கொண்டுள்ள பொருளாதாரங்கள் கடந்த அண்மைக் காலத்தில் பெறுமானத்தேய்வு அழுத்தத்தினை எதிர்நோக்கியிருக்கின்றன. ஆர்ஜன்தின மற்றும் துருக்கி என்பன கடுமையான தாக்கங்களுடன் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் முறையே 51 சதவீத மற்றும் 39 சதவீத நாணயப் பெறுமானத் தேய்மானங்களை கொண்டிருக்கின்றன. தென்னாபிரிக்கா, இந்தியா, பிரேசில், ருஷியா, உருகுவே மற்றும் இந்தோனேசியா என்பனவற்றின் நாணயங்களை ஆண்டின் இதுவரை 10 சதவீதத் தேய்வினைக் கொண்டிருக்கும் இலங்கையுடன் ஒப்பிடுகையில் அவை 10 - 20 சதவீத தேய்வினைக் கொண்டிருக்கின்றன. 2018 காலப்பகுதியில் செத்தெம்பர் இறுதிவரையான காலப்பகுதியில் இலங்கை மத்திய வங்கியின் தலையீடுகள் மேலே குறிப்பிடப்பட்ட பல நாடுகளின் தலையீட்டிற்கு பெருமளவு மாறாக, தேறிய அடிப்படையில் ஐ.அ.டொலர் 185 மில்லியன்கொண்ட தொகையாக மாத்திரமே காணப்பட்டது.


வரைபடம் 7



மூலம்: ரொயிட்டர்ஸ்/புளும்பேர்க்

மேலும், தற்போதைய சாதகமற்ற உலகளாவிய சந்தை நிலைமைகளுக்கு மத்தியிலும் இலங்கையின் ரூபா கடந்த காலப்பகுதியில் அவதானிக்கப்பட்டதிலும் பார்க்க குறைவான தளம்பல்களையே கொண்டிருக்கின்றது (வரைபடம் 8). குறிப்பாக, நாளாந்த செலாவணி வீதத்தின் நியம விலகல்களினால் காட்டப்பட்டவாறு, 2012ஆம் ஆண்டுப்பகுதியில் செலாவணி வீதத்தளம்பல் 2018இன் இதுவரையான காலப்பகுதியில் அவதானிக்கப்பட்ட 3.88 சதவீதத் தளம்பலுடன் ஒப்பிடுகையில் 5.98 சதவீதமாக காணப்பட்டது.

வரைபடம் 8



மூலம்: இலங்கை மத்திய வங்கி

மேற்குறிப்பிட்டவற்றினைக் கருத்திற்கொள்கையில், மத்திய வங்கி அதன் சட்டரீதியான கடமைகளை புறம்தள்ளியிருக்கின்றது என்றும் ரூபாவின் அண்மைய பெறுமானத் தேய்வினை சிறந்த முறைமையில் கட்டுப்படுத்தியிருக்கலாமென்றும் குறிப்பிட்ட கட்டுரையில் காணப்படும் குற்றச்சாட்டுகள் மக்களைத் தவறான முறையில் வழிநடத்துவனவே. தற்போது அவதானிக்கப்பட்டிருக்கின்ற செலாவணிவீத அழுத்தம் இலங்கைக்கு மட்டும் உரியதொன்றல்ல என்பதுடன் அலுவல்சார் பன்னாட்டு ஒதுக்குகளிலிருந்து பெருமளவு வெளிநாட்டுச் செலாவணியினை நிரம்பல்செய்வதன் மூலம் அத்தகைய அபிவிருத்திகளை மாற்றிக்கொள்வதற்கு ஏதேனும் விதத்தில் முயற்சிப்பது மோசமான விளைவொன்றுக்கு மட்டுமே வழிவகுக்கும். மாறாக, செலாவணி வீதத்தின் பொதுவான போக்கினைத் தீர்மானிப்பதற்கு மத்திய வங்கி சந்தை விசைகளை அனுமதித்திருக்கின்ற வேளையில், செலாவணி வீதத்தின் மீது மிகையான ஊகங்கள் ஏற்படுத்துவதனைக் கட்டுப்படுத்துவது இன்றியமையாததாக இருக்கும்பொழுது தலையீடு செய்யும். அதேவேளை, செலாவணி வீதத்தின் மீதான அழுத்தத்தினைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய வங்கியும் அரசாங்கமும் பல குறுங்கால முன்மதியுடைய மற்றும் இறை வழிமுறைகளை ஏற்கனவே எடுத்திருக்கின்றன. எனினும், செலாவணி வீதம் தொடர்பான விடயங்களுக்கு நீண்டகாலத் தீர்வுகளைக் காண்பது உற்பத்திப் பொருளாதாரம் மற்றும் வணிக மற்றும் பணிகளின் ஏற்றுமதிகளை ஊக்குவிப்பதன் மூலமாக விடாப்பிடியாகக் காணப்படும் நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறைகளை கட்டுப்படுத்துவதிலே தங்கியிருக்கும்.